



# அரசு ஈட்டு முதலீட்டு வங்கி

## 2025 ஜூன் 30இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக்கூற்று

Fitch மதிப்பீடு BB (lka) நிலையான

வருமானக்கூற்று	ரூ. மில்	
2025 ஜூன் 30இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	01.01.2025 இல் தொடங்கி 30.06.2025 வரை	01.01.2024 இல் தொடங்கி 30.06.2024 வரை
வட்டி வருமானம்	3,553	4,129
வட்டி செலவுகள்	(1,988)	(3,189)
<b>தேறிய வட்டி வருமானம்</b>	<b>1,565</b>	<b>940</b>
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	150	69
<b>தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்</b>	<b>150</b>	<b>69</b>
இலாபம் அல்லது நட்டத்தினால் முடிவடைந்த மதிப்பீட்டில் மதிப்பீட்டில் நிதிச்சொத்துக்களிலிருந்து முகப்பெறுமதியில் தேறிய வருமானம் / நட்டம்	82	223
தேறிய ஏனைய வருமானம் (தேறியது)	1	1
<b>மொத்த செயற்பாட்டு வருமானம்</b>	<b>1,798</b>	<b>1,233</b>
சொத்துக்களின் முகப்பெறுமதியில் மதிப்பீட்டில் குறைப்பு கட்டணங்கள்(230)	(123)	(123)
<b>தேறிய செயற்பாட்டு வருமானம்</b>	<b>1,568</b>	<b>1,109</b>
ஆளணி செலவீனங்கள் (776)	(639)	(639)
பெறுமானம் தேய்வு மற்றும் கடன் குறைப்பு செலவீனங்கள் (59)	(15)	(15)
ஏனைய செலவீனங்கள் (268)	(240)	(240)
<b>VAT மற்றும் SSCL இற்கு முன்னரான செயற்பாட்டு இலாபம் / நட்டம்</b>	<b>465</b>	<b>215</b>
நிதி சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி(VAT 18%) (190)	(128)	(128)
சமூக பாதுகாப்பு வரி (SSCL) (2.5%) (26)	(18)	(18)
<b>வரிக்கு முன்னரான இலாபம் / (நட்டம்)</b>	<b>249</b>	<b>70</b>
வருமான வரி செலவுகள்	181	-
<b>காலப்பகுதிக்கான இலாபம் / (நட்டம்)</b>	<b>68</b>	<b>70</b>

திரட்டிய வருமானத்தின் கூற்று	ரூ. மில்	
2025 ஜூன் 30இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	01.01.2025 இல் தொடங்கி 30.06.2025 வரை	01.01.2024 இல் தொடங்கி 30.06.2024 வரை
காலப்பகுதிக்கான இலாபம் / நட்டம்	68	70
வருமானக்கூற்றுக்கு மீளவைக்கப்படுத்தப்படும் விடயங்கள்	-	-
மீள அளவிடப்படும் நிதிச் சொத்துக்கள் மீதான இலாபம் மற்றும் நட்டம்	-	-
வருமானக்கூற்றிற்கு மீள வைக்கப்படுத்தப்படாத விடயங்கள்	-	-
ஊழியர் நன்மைகள் கட்டப்பட்ட பிற்பாடு மீள அளவிடிகள்	-	-
வரையறுக்கப்பட்ட நன்மைகள் கட்டப்பட்ட மீதான உண்மையான இலாபங்கள் / நட்டங்கள் மீதான ஒத்தி வைக்கப்பட்ட வரி	-	-
<b>காலப்பகுதிக்கான மொத்த திரட்டிய வருமானம்</b>	<b>68</b>	<b>70</b>

நிதி நிலை அறிக்கை	ரூ. மில்	
2025 ஜூன் 30இல் உள்ளவாறு	30/06/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு

சொத்துக்கள்	30/06/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு
காசும் காசிற்கு சமனானவைகளும்	220	125
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	355	153
நிதிச் சொத்துக்கள் - AC	-	-
- கடன்களும் முற்பணமும்	41,862	41,730
- கடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்	13,003	11,922
நிதிச் சொத்துக்கள் - FVOCI	5	5
ஆதனம், இயந்திரம் மற்றும் உபகரணங்கள்	464	504
ஒத்திவைக்கப்பட்ட வரிச்சொத்துக்கள்	634	634
ஏனைய சொத்துக்கள்	609	596
<b>மொத்த சொத்துக்கள்</b>	<b>57,152</b>	<b>55,668</b>

பொறுப்புகள்	30/06/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியவை	-	-
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புகள்	-	-
- வைப்பாளர்களுக்கு செலுத்தவேண்டியவை	49,271	48,161
- கடன் ஆவன உடமையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	-	-
- ஏனைய கடன்பெறுவோருக்கு செலுத்த வேண்டியவை	58	141
ஊழியர் நன்மைகள் பொறுப்பு	718	678
ஏனைய பொறுப்புகள்	1,620	1,269
<b>மொத்த பொறுப்புகள்</b>	<b>51,667</b>	<b>50,248</b>
<b>உரிமை</b>		
கூறப்பட்ட / ஒதுக்கப்பட்ட மூலதனம்	890	890
நியதிச் சட்ட ஒதுக்க நிதி	307	307
நிறுத்தி வைக்கப்பட்ட உழைப்புகள்	3,211	3,146
ஏனைய ஒதுக்கங்கள்	1,078	1,078
<b>மொத்த உரிமை</b>	<b>5,485</b>	<b>5,420</b>
<b>மொத்த உரிமை மற்றும் பொறுப்புகள்</b>	<b>57,152</b>	<b>55,668</b>

### உறுதிப்படுத்தல் :

இங்கு தரப்பட்டுள்ள நிதி அறிக்கைகள், 2025 ஜூன் 30ம் திகதியன்று அரசு ஈட்டு முதலீட்டு வங்கியின் அந்த ஆண்டிற்கான இலாபத்தினை துல்லியமாகவும் உண்மையாகவும் பிரதிபலிக்கின்றன.

திரு.கே.எல்.என்.ஏ.பெரேரா  
 பிரதி பொது முகாமையாளர் (கூட்டுறவு திட்டமிடல் மற்றும் கிளை செயற்பாடுகள்)

இந்த நிதி அறிக்கையினை தயாரித்து முன்வைக்கும் பொறுப்பு பணிப்பாளர் சபைக்குரியது.

பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.

திரு.மஹில் பி. கூரகம் தலைவர்  
 திரு.டி.ஆர்.எல்.விக்கிரமசிங்க பணிப்பாளர்

பணப்பாய்ச்சல் கூற்று	ரூ. மில்	
2025 ஜூன் 30இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	01.01.2025 இல் தொடங்கி 30.06.2025 வரை	01.01.2024 இல் தொடங்கி 30.06.2024 வரை
<b>செயற்பாட்டு நடவடிக்கைகளிற்கான காசுப்பாய்ச்சல்</b>		
வட்டி பெறுவனவுகள்	3,764	4,194
வட்டி கொடுப்பனவுகள்	(2,478)	(4,342)
தேறிய தரகு பெறுவனவுகள்	150	69
ஊழியர் கொடுப்பனவுகள்	(614)	(494)
நிதிச் சேவைகள் மீதான VAT, DLR மற்றும் NBT	(97)	(145)
ஏனைய செயற்பாட்டு நடவடிக்கைகள் மீதான பெறுவனவுகள்	1	2
ஏனைய செயற்பாட்டு நடவடிக்கைகள் மீதான கொடுப்பனவுகள்	(245)	(240)
<b>செயற்பாட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மாற்றங்களுக்கு முன்னரான செயற்பாட்டு இலாபம்</b>	<b>482</b>	<b>(957)</b>
கடன் குறைப்பு கிரயத்தில் நிதிச்சொத்துக்கள்- கடன்கள் மற்றும் முற்பணங்கள் (574)	(1,123)	(1,123)
ஏனைய சொத்துக்கள்	(13)	(154)
<b>செயற்பாட்டு பொறுப்புகளில் அதிகரிப்பு மற்றும் குறைவு</b>	<b>(587)</b>	<b>(1,277)</b>
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புகள்-வைப்பாளர்களுக்கு	1,601	(497)
செலுத்த வேண்டியவை	-	-
கடன்குறைப்பு கிரயத்தில் நிதிப்பொறுப்புகள்-ஏனைய கடன்	(83)	(169)
பெறுவோருக்கு செலுத்த வேண்டியவை.	53	212
ஏனைய பொறுப்புகள்	-	-
<b>வருமான வரிக்கு முன்னரான செயற்பாட்டு</b>	<b>1,465</b>	<b>(454)</b>
நடவடிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட தேறிய காசு	1,360	(2,688)
ஊழியர் பணிக்கொடை வழங்கியது	(44)	(32)
செலுத்திய வருமான வரி	-	-
<b>செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசு</b>	<b>(1,315)</b>	<b>(2,720)</b>
<b>முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து காசுப்பாய்ச்சல்</b>		
பெறப்பட்ட பங்கிலாபம்	-	-
தேறிய வருமானம் வங்கிகளில் வைப்பதன் மூலம்	-	-
ஆதனம், இயந்திரம் மற்றும் உபகரணம் கொள்வனவு	(19)	(60)
நிதிமுதலீடுகளின் முதிர்வு மற்றும் விற்பனையிலிருந்து	(1,201)	2,812
பெறப்பட்ட தேறியவை	-	-
<b>(உள்ளே பயன்படுத்தப்பட்ட) முதலீட்டு நடவடிக்கைகளில் தேறிய பணம்</b>	<b>(1,220)</b>	<b>2,752</b>

நிதி நடவடிக்கைகளில் பணப்பாய்ச்சல்	ரூ. மில்	
உப கடன்களின் மீள் கொடுப்பனவு	30/06/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு
திரட்டிய நிதிக்கு செலுத்தியது	-	-
<b>நிதி நடவடிக்கைகளிலிருந்து தேறிய காசுப்பாய்ச்சல்</b>	<b>-</b>	<b>-</b>
<b>காசு மற்றும் காசுக்கு சமனானவைகளில் தேறிய அதிகரிப்பு / குறைப்பு</b>	<b>95</b>	<b>32</b>
காலப்பகுதியின் ஆரம்பத்தில் பணம் மற்றும் பணத்திற்கு சமனானவைகள்	125	120
<b>காலப்பகுதியின் முடிவில் பணம் மற்றும் பணத்திற்கு சமனானவைகள்</b>	<b>220</b>	<b>152</b>

காசும் காசிற்கு சமனானவையினதும் இணக்கப்பாடு	ரூ. மில்	
பணம் மற்றும் குறுங்கால நிதிகள்	30/06/2025 இல் உள்ளவாறு	31/12/2024 இல் உள்ளவாறு
வங்கிகளிலுள்ள கடன் பெறுவனவுகள்(மேலதிக பற்று)	-	(27)
<b>காலப்பகுதியின் இறுதியிலிருந்து காசும் காசிற்கு சமனானவையும்</b>	<b>220</b>	<b>152</b>

### அளவீட்டு அடிப்படையில் நிதிச் சாதனங்களின் ஆய்வு வங்கி நடைமுறை ஆண்டு (30.06.2025)

	AC	FVPL	FVOC	மொத்தம்
<b>சொத்துக்கள்</b>				
காசும் காசிற்கு சமனானவைகளும்	220	-	-	220
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	355	-	-	355
கடன்களும் முற்பணமும்	45,029	-	-	45,029
கடன் சாதனங்கள்	695	-	-	695
மீள் கொள்வனவு செய்யத்தக்க வைப்புகள்	2,531	-	-	2,531
திறைச்சேரி உண்டியல்கள்	7,347	-	-	7,347
திறைச்சேரி பிணைகள்	321	-	-	321
வங்கிசந்தைசேமிப்பு	355	-	-	355
நம்பிக்கை நிதிகள்	-	2,110	-	2,110
விலை கோரப்பட்ட பங்குகள்	-	-	5	5
<b>மொத்த நிதிச் சொத்துக்கள்</b>	<b>56,853</b>	<b>2,110</b>	<b>5</b>	<b>58,969</b>
<b>பொறுப்புகள்</b>				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியது	-	-	-	-
<b>நிதிப்பொறுப்புகள்</b>				
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியது	49,271	-	-	49,271
- வைப்பு பிணை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியது	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்த வேண்டியது	58	-	-	58
<b>மொத்த நிதிப் பொறுப்புகள்</b>	<b>49,329</b>	<b>-</b>	<b>-</b>	<b>49,329</b>

### அறிவிடுதல் அடிப்படையில் நிதிச்சாதனங்களின் ஆய்வு வங்கி முன்னைய காலப்பகுதி (31.12.2024)

	AC	FVPL	FVOC	மொத்தம்
<b>சொத்துக்கள்</b>				
காசும் காசிற்கு சமனானவைகளும்	125	-	-	125
வங்கிகளில் வைப்பிலிடப்பட்டவை	153	-	-	153
கடன்களும் முற்பணமும்	44,667	-	-	44,667
கடன் சாதனங்கள்	694	-	-	694
மீள் கொள்வனவு செய்யத்தக்க வைப்புகள்	2,256	-	-	2,256
திறைச்சேரி உண்டியல்கள்	5,608	-	-	5,608
திறைச்சேரி பிணைகள்	423	-	-	423
வணிக பத்திரங்கள்	-	-	-	-
நம்பிக்கை நிதிகள்	-	2,943	-	2,943
விலை கோரப்பட்ட பங்குகள்	-	-	5	5
<b>மொத்த நிதிச் சொத்துக்கள்</b>	<b>54,619</b>	<b>2,943</b>	<b>5</b>	<b>57,568</b>
<b>பொறுப்புகள்</b>				
வங்கிகளுக்கு செலுத்தவேண்டியது	-	-	-	-
<b>நிதிப்பொறுப்புகள்</b>				
- வைப்பாளர்களுக்கு செலுத்த வேண்டியது	48,161	-	-	48,161
- வைப்பு பிணை உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியது	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்த வேண்டியது	141	-	-	141
<b>மொத்த நிதிப் பொறுப்புகள்</b>	<b>48,301</b>	<b>2,943</b>	<b>5</b>	<b>48,301</b>

AC - கடன் குறைப்பு கிரயத்தில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புகள்  
FVPL - இலாபம் / நட்டம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச்சொத்துக்கள் / பொறுப்புகள்  
FVOCI - ஏனைய திரட்டிய வருமானம் ஊடான முகப்பெறுமதியில் அளவிடப்பட்ட நிதி சொத்துக்கள் / பொறுப்புகள்

### 30.06.2025 இல் உள்ளவாறு விகிதாசார ஆய்வு

ஒழுங்குமுறை மூலதனம் (ரூ. மில்) பாசல் 111	30/06/2025	31/12/2024
பொது உரிமையான்மை ரையர் - 1	4,531	4,787
ரையர் -01 மூலதனம்	4,134	4,787
மொத்த மூலதனம்	4,134	4,787
<b>ஒழுங்குமுறை மூலதன விகிதம் (%)</b>		
பொது உரிமையான்மை ரையர் - 1 மூலதன விகிதம்	18.42	19.28
(குறைந்தபட்சம் வேண்டப்படுவது 7%)	-	-
ரையர் - 1 மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 8.5%)	16.81	19.28
மொத்த மூலதன விகிதம் (குறைந்த பட்சம் வேண்டப்படுவது 12.5%)	16.81	19.28
பாசல் 111 அந்நியசெலவாணி விகிதம் (குறைந்தளவு வேண்டப்படுவது 3%)	7.28	8.40

### ஒழுங்குபடுத்தல் திரவத்தன்மை

திவ்வதன்மை பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	30/06/2025	31/12/2024
உயர்தர திரவச் சொத்துக்களின் மொத்த இருப்பு ரூ. மில்	10,458	7,167
தேறிய நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச வேண்டுகை-100%)	101.00	108.00
<b>சொத்துக்களின் தரம்</b>		
பெறுமதி குறைக்கப்பட்ட கடன்கள் (கட்டம் -3) விகிதம் (%)	35.00	33.00
கட்டம் -3இற்கு குறைக்கப்பட்ட (கட்டம் - 3) கடன்கள் விகிதம் (%)	15.04	14.10
<b>வருமானம் மற்றும் இலாபத்தன்மை</b>		
வட்டி எல்லை	2.77	3.83
சொத்துக்கள் மீதான வருமானம்	0.44	0.28
உரிமை மீதான வருமானம்	1.24	0.59
வருமான விகிதத்திற்கான செலவு	74.15	84.32
<b>நினைவுக்குறிப்பு தகவல்கள்</b>		
கடன் தரப்படுத்தல்	BB	BBB
கிளைகளின் எண்ணிக்கை	25	25
ஊழியர்களின் எண்ணிக்கை	338	353

பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய நாங்கள் பின்வருவனவற்றை இணைந்து சான்றளிக்கின்றோம்.

(அ) மேலேபுள்ள நிதியறிக்கைகள் இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்த வழிமுறை மற்றும் வரையறைகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளன.

திரு.ஐ.சி.அசுரமன்  
 பொது முகாமையாளர் / CEO

திரு.கே.எல்.என்.ஏ.பெரேரா  
 பிரதி பொது முகாமையாளர் (கூட்டுறவு திட்டமிடல் மற்றும் கிளை செயற்பாடுகள்)

### உரிமையில் ஏற்பட்ட மாற்றங்களுக்கான கூற்று

30.06.2025 இல் முடிவடைந்த காலப்பகுதிக்கானது	பங்களிப்பு மூலதனம்	சட்டமுறை ஒதுக்கீடு	மூலதன ஒதுக்கீடு	பொது ஒதுக்கீடு	தலைப்பு இழப்பீட்டு நிதி	ஒதுக்கப்பட்ட வருவாய்கள்	AFS வருவாய்கள்	மொத்தம்
<b>31.12.2023இல் உள்ளபடியான மீதி</b>	890	307	393	683	1	3,180	-	5,454
முன்னைய காலப்பகுதிக்கான சீராக்கங்கள்	-	-	-	-	-	-	-	-
ஆண்டிற்கான தேறிய வருமானம்	-	-	-	-	-	32	-	32
ஏனைய திரட்டிய வருமானம்	-	-	-	-	-	(32)	-	(32)
ஆண்டுக்காலப்பகுதியில் மாற்றப்பட்டது	-	-	-	-	-	(34)	-	(34)
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-	-
<b>31.12.2024இல் உள்ளவாறு மீதி</b>	<b>890</b>	<b>307</b>	<b>393</b>	<b>683</b>	<b>1</b>	<b>3,146</b>	<b>-</b>	<b>5,420</b>
முன்னைய காலப்பகுதியில் சீராக்கங்கள்	-	-	-	-	-	(3)	-	(3)
ஆண்டிற்கான தேறிய இலாபம்	-	-	-	-	-	68	-	68
பங்கிலாப வரி	-	-	-	-	-	-	-	-
ஏனைய திரட்டிய வருமானம்	-	-	-	-	-	-	-	-
ஆண்டுக்காலப்பகுதியில் மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-	-
திரட்டிய நிதிக்கு மாற்றப்பட்டது	-	-	-	-	-	-	-	-
<b>30.06.2025இல் உள்ளபடியான மீதி</b>	<b>890</b>	<b>307</b>	<b>393</b>	<b>683</b>	<b>1</b>	<b>3,211</b>	<b>-</b>	<b>5,485</b>

அரசு ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, இல 269, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.

தாரித அழைப்பு 1922

மின்னஞ்சல்-gm@smib.lk

வெப் தளம்-www.smib.lk